



Tamil Heritage Foundation

தமிழ் மரபு அறக்கட்டளை

Electronic preservation of Tamil heritage materials

e-Book series

an international NGO initiative to digitize old Tamil books and palm leaf manuscripts

visit <http://www.tamilheritage.org>

தமிழ் ஓலைச்சுவடிகள், நூல் பாதுகாப்பு.

பாதுகாப்பற்ற நிலையில், மறுபதிப்பு காணாத பழைய நூல்கள், ஓலைச்சுவடிகள் போன்ற தமிழ் முதுசொம்களை மின்பதிப்பாக்கி தமிழ் வள்ளத் திரந்தமாக்கும் ஒரு சர்வதேச தன்மூல முயற்சி.

மேறும் அறிய: <http://www.tamilheritage.org>



முதுசொம் முத்திரை
தமிழ்ப்பாதுகாப்பின் அக்கறை

வறுமைப் புலி

உ. வே. சாமிநாதையர்

மதுரைப் பக்கத்திலுள்ள ஒரு சிற்றுரில் சங்கர சிந்தாமணிப் புலவரென்ற ஒரு கவிஞர் இருந்தார். எனிய நடையிற் செம்பாக மான கவிகளை இயற்றுவதில் அவர் வல்லவர். அவருடைய உள்ளம் கல்வியறிவினால் உவப்புற்று நிறைவடைஞ்சுதெனிலும் அவர் இல்லம் வறுமைக்கு இருப்பிடமாக இருந்தது. தம் தாய் தந்தையா, மனைவி மக்கள், உற்றர் உற்றினர் முதலியவாகள் வறுமையால் மிக்க தளர்ச்சியை அடைஞ்சு துன்பப் படுவதை அறிந்து அங்கிலையை அவர் மாற்ற நினைந்தார்.

ஆனாலும், பிறரிடத்துத் தம் வறிய நிலையை எடுத்துக் கூறி உதவி பெறுவதற்கு அவர் மனம் துணியவில்லை. அவருடைய நிலையைக் குறிப்பினாலிருந்து உதவி புரியும் பிரபுக்களும் அவ்வூரிலும் அயவிடங்களிலும் அக்காலத்தில் இல்லை.

எவ்வாறேனும் பசிப்பினியைப் போக்கிக் கொள்ளத்தானே வேண்டும்? பிறப்பாற் சென்று கேட்பதற்கு அவர்களைம் கொண்டாரெனிலும், உறவினர் படும் பசித்துண்பத்தினைப் பார்க்கவில் உண்டான இரக்கம் அந்நான் வணர்ச்சியைப் பென்றது. பிறருடைய நலத்தின் பொருட்டு எத்தகைய முயற்சியையும் செய்யும் நினைவு அவருக்கு உண்டு. அருமையறியாதவர்களிடம் சென்று துன்புறுத்தலே அவர் விரும்பவில்லை. எனவே தமிழ்ப் புலவர்களை உள்ளுவப்பேர்டு பாராட்டி ஆதரிக்கும் உபகாரியாரென்று விசாரித்து வந்தார்.

போடிநாயக்கனாரில் அக்காலத்தில் இருந்த ஜமீன்தார் தமிழ்ப் பழிற்சியும் தமிழ்ப் புலவர்களை எப்பொழுதும் உடன் இருக்கச் செய்து அவர்களுடன் சல்லாபம் செய்யும் தன்மையும் உடையவை ரென்று அவர் கேள்விப்பற்றார். அன்றியும் புலவர்களை உயிர் நன்பர்களாகக் கருதி அளவளாவும் இயல்பு அந்த ஜமீன்தார்பால் மிக்கிருந்த தென்றும் அறிந்தார். அவர்பாற்றுசென்று தம் வறுமைப்பினியைப்

வறுமைப் புலி

2

போக்கிக்கொள்ளலாமென்றும் எண்ணம் புலவருக்கு உண்டாகவே ஒருநாள் புறப்பட்டு அவர் போடிநாயக்கனார் சென்றார்.

அவர் சென்ற அக்காலத்தில் ஜமீன்தார் ஒரு பிரார்த்தனையை விறைவேற்றுவதீற்காகப் பழனிக்குத் தம் பரிவாரங்களுடன் சென் நிருந்தார். புலவர் தாம் பேரார்வத்தோடு ஜமீன்தாரைப் பார்க்கவான் நும் உடனே காணக்கிடையாமைக்கு வருந்தினர். ஜமீன்தாருமோடு உயர் குணங்களைப் பின்னும் பலபேர் வாயிலாக அங்கே கேட்டுக் கூடிய குற்றாலும் அவ்வாறு கேட்கக்கேட்க அப்பிரபுவை விரைவிற் பார்க்க புற்றார். அவ்வாறு கேட்கக்கேட்க அப்பிரபுவை விரைவிற் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு மிக்கது. ஜமீன்தார் பழனியிலிருந்து திரும்பிவரும் காலமாக இருந்தமையின் எதிர்சென்று விருந்து திரும்பிவரும் காலமாக இருந்ததார். அவ்வாறே சென்று, ஜமீன்தார் பரிகாணலாம் என்று நினைத்தார். அவ்வாறே சென்று, ஜமீன்தார் பரிகாணலாம் என்று நினைத்தார். அவ்வாறே சென்று, ஜமீன்தார் பரிகாணலாம் என்று நினைத்தார்.

புலவர்களோடு நட்புமுறையிற் பழகிவருபவரென்று ஜமீன் தாரைப்பற்றிக் கேள்வியுற்றிருந்தாராதலின், தம்முடைய வறுமை நிலையைச் சாதுரியமாகத் தெரிவிக்கவேண்டுமென்று நினைந்து, ஜமீன் தார்முன் ஒடிச்சென்று, “கூ, கூ, புலி தீரத்தி வருகிறது” என்று கூவினார். அவருடைய மூச்சைக்கண்டு திடுக்கிட்ட ஜமீன்தார், கூவினார். அவருடைய மூச்சைக்கிறீர்? நீர் யார்? புலி எங்கே இருக்கிறது? “என்னையா பயமுறுத்துகிறீர்? நீர் யார்? புலி எங்கே இருக்கிறது?” என்று கேட்டார். புலவர், “ஜோயோ! பாழும் புலி துரத்துகின்றது. என்று கேட்டார். புலவர், “ஜோயோ! பாழும் புலி துரத்துகின்றது. என்று கேட்டார். என்னைக் காப்பாற்றவேண்டும்” என்று மீண்டும் ஒலமிட்டு விட்டு,

“பையா டரவணி சொக்கேசர் கூடற் பதியைவிட்டு

வையா புரிக்கு வரும்வழி யேவழி தான்மறித்து

மெய்யா வறுமைப் புலிதான் மிகவும் வெருட்டுகின்ற

தையாதென் போடை யதிபா புலவர்க் கருணிதியே”

என்ற பாடலைக் கூறினார். ஜமீன்தார் தமது சாதுரியத்திற்குத் தக்க பரிசும் உபசாரமும் அளிப்பாரென்று புலவர் நம்பினார்.

ஜமீன்தார் ஒரு கணப்பொழுது பேசாமல் இருந்தார்; பின்பு அப்பில் இருந்த ஒரு வேலையாளை அழைத்து அதிகாரத்தொனியில், “பூந்த மனுஷனை அழைத்துச் சென்று பங்கோபஸ்தில் வைக் கூறுந்து நாம் ஊர்வான் து சொல்லியதுபும்போது நம்பிடம் அழைத்துவா” என்று கட்டளையிட்டார். புலவர் அவ்வாறே அழைத்துச் செல்லப்பட்டார். அவருடைய மனாளிலை அப்பொழுது காப்பாறிருக்கும்!

“ஜோயோ! வஞ்சகர்கள் இந்த ஜமீன்தாரைப் பாற்றி இல்லாத மூலாளியைல்லாம் எற்றிக் கூறி நம்மை யாழ்வறிவிட்டார்களே!

இவர் நமது செய்யுளைக் கேட்டுச் சந்தோஷிக்கக் கூடியோன்றல்லவோ சொன்னோம். கின்று வெட்டப் பூதம் புறப்பட்டது போலவன்றே ஆயிற்று! இவர் சிறந்த அறிவாளியென்றும் மூறிர் பறிந்து கொடுப்பவரென்றும் எம்மிடத்திற் கிளர் சொன்னார்களோ. அந்த இயல்பு இவரிடத்திற் சிறிதும் காணப்படவில்லையே. நம் முடைய செய்யுளைக் கவனிக்கவில்லையே. முகமலர்ச்சியையும் காணும்; இன்சொல்லியும் காணும். நம்மை என்ன செய்ய நினைத்திருக்கிறோ தெரியவில்லை. முன்பின் தெரியாமல் இவரிடம் வந்து அகப்பட்டுக் கொண்டோமே. நம்முடைய வறுமைக்குப் பயந்து இவரிடம் வந்தது தேருக்குப் பயந்து பாம்பின் வளையிற் கையிட்டதுபோலாயிற்றே. ஸமக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் நம் தாய்தந்தையர் முதலிஃவாகள் என்ன செய்வார்களோ தெரிய வில்லை. கடவுளுடைய சித்தம் எப்படியோ?" என்று நினைந்து நினைந்து ஏங்கினார்.

அவரை ஆழமாற்றுக் கென்றவர் அவரைத் தனியாக ஓரிடத்தில் இருக்கர்செய்து சரியான வேலோகளில் உணவு அளித்துவந்தார். ஒருவரும் அவரோடு பேசவில்லை. அவர் தூக்குத்தண்டனையை எதிர்பார்த்து விற்கும் குற்றவாளியைப்போல் உயிர் உடம்பு உள்ளாம் நடுங்கிக்கொண்டிருந்தார்.

ஜமீன்தார் தம் அரண்மனை வந்து சேர்ந்தார். கவனிக்க வேண்டிய காரியங்களைக் கவனித்துவிட்டு ஆஸ்தானமண்டபத்தில் வந்து அமர்ந்தார். பின்பு புலவரை அழைத்துவரும்படி உத்தர விட்டார். சிறிது நேரத்தில் வாடிய முகமும் நடுங்கிய உடம்பும் கங்கைத்துணியும் கொண்ட வறுமைத்திருக்கோலத்தோடு புலவர் ஜமீன்தார் முன்னே நிறுத்தப்பட்டார். அவர் தம் கண்களால் ஒருமுறை அந்த ஆஸ்தான மண்டபத்தினைப் பார்த்தார். ஜமீன் தாரின் இருபக்கத்திலும் கத்தி, தடி, துப்பாக்கி முதலிய ஆயுதங்களையுடைய சேவகர்கள் வரிசையாகனின்றுகொண்டிருந்தனர். யாவும் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றனர். ஜமீன்தாரோ வீசையை முறுக்கிக்கொண்டிருந்தார். அவருடைய முகத்தில் கோபக்குறிப்புக் தாண்டவமாடியது. இவற்றை யெல்லாம் பார்த்த புலவருக்குர் சிறிதனவு இருந்த தெரியமும் போய்விட்டது. உடம்பெல்லாம் அச்சத்தால் வேர்த்துவிட்டது.

ஜமீன்தார் ஒரு களைப்புக் களைத்தார். அருகிலிருந்த உத்திழோ கஸ்தரைப் பார்த்து, "நாம் பழனிக்குப் போய்விட்டு வருகையில் நமக்கும் பிறருக்கும் பயமுண்டாகும்படி வழிமறித்துக் கூட வென்று சத்தம்போட்ட மனுஷ்யர் இவரல்லவா?" என்றார். அவர், வென்று

“ஆம்” என்றார். “ஓய்! கீர் அப்படிச் செய்யலாமா?” என்று புலி வரை நோக்கி ஜமீன்தார் கேட்கவே புலவருக்கு-நா எழவில்லை. தம்முடைய கருத்தைச் சொல்ல ஆராயின்கணயில் வார்த்தைகள் குழந்தையை வந்தன. ஒரு புலியைக் குறித்துச் சொல்லுதற்குமுன் ‘கிளி’ அவரைப் பிடித்துக்கொண்டது. கடைசியில் ஸ்ரூப்பாற துணிக்கு குழந்தைக்கொண்டே, “நீங்கள் வேட்டொடராதி நூல்ட மிடுதங்களைக் கொன்று ஜனங்களைக் கார்ப்பாற்றுப் பொன்னாவீரா தலியூஸ் இந்தப் புலியையும் கொல்லவேண்டுமென்று விண்ணப்பித்துக் கொண்டேன். வறுமையைப் புலியாக உருவந்தாதுதான் தாஸ்பிரூஸாயறிந்த துரையவர்கள் சந்தோஷிக்கச் சமற்காரமாகச் சொல்லினேயோ யாழிய யாவருக்கும் அச்சமுன்டாக வேண்டுமென்றான் என் நருத்தன்று. இவ்வாறு உருவகம் செய்து கூறுதல் முன்னேற்றுமையாகத் தோற்றி வழக்கம். அப்படி ஏதாவது நான் செய்தது பிழையாகத் தோற்றி ஞால் அதனைப் பொறுத்தருள வேண்டும்” என்றார்.

ஜமீன்தார், “செய்ததைச் செய்துவிட்டுப் பொறுத்தருள வேண்டுமென்றால் முடியுமா? திமிரென்று புலி துரத்துகின்றதென்றால் எல்லாரும் என்ன நினைப்பார்கள்? உமக்குச் சிறிதேலும் சமய சந்தர்ப்பம் தெரியவில்லையே. நமது சமுகத்தில் இன்னபடி பேச வேண்டுமென்பது தெரியாதா?” என்று கடுமையான குரலில் கூறி விட்டு அருகில் நின்ற ஒருவரிடம், “இந்த மனுஷருடைய மேல் துணியைப்பிடுங்கி என் எதிரேவை” என்றார். அவர், பல நையல் களோடும் முடிப்புக்களோடும் அழுக்கோடும் புலவரது வறுமை நிலையை புலப்படுத்திக்கொண்டிருந்த அந்தத் துணியை வாங்கிச் சுருட்டி எதிரே இருந்த ஒரு மேஜையின்மேல் வைத்தார். ஜமீன்தார் மருந்திட்டுவைத்திருந்த துப்பாக்கி யொன்றைக் கையிலெடுத் துக்கொண்டார். “அந்த மனுஷரை இப்படி நேரே கொண்டு வந்து நிறுத்துங்கள்” என்றார். புலவர் தமக்கு இனி ஆயுள் முடிந்துவிட்டதென்றே நிச்சயித்துக்கொண்டார். இந்த வறுமையினால் துன்புறுவதைக் காட்டிலும் இறந்து போதல் ஒரு வகையில் நல்லதென்றெண்ணினார். தமது முதிய தாய் தந்தையர்களையும் இளைய மனைவி மக்களையும் பிற உறவினர்களையும் நினைந்து கண்ணீர் வடித்தார்.

துப்பாக்கியுடன் இருந்த ஜமீன்தார், “ஓய்! உம்மையாற்றிய துரத்துகிறது அந்தப் புலியை இதோ சுட்டுக் கொன்றாயிருப்பிறான் பாரும்” என்று சொல்லிக்கொண்டே, தம் எதிரில் ஸ்ரூப்பாற்றி, நக்கைத்து துணியை நோக்கிச் சுட்டார். பழகொல்ல ஏற்றுக்கொட்டது; அந்தக் கந்தைத் துணியில் குண்டு பாய்க்கு ஆதாவா கிழ்க்குவிட்டது;

உடனே புலவர் ஒன்றும் தோற்றுமல் சிறிது நேரம் மயக்கத்தில் ஆழந்தார்.

ஜமீன்தார் புலவர் அருகிற் சென்று அவர் முதுகைத் தட்டிக் கொடுத்து, “இதோ உம்மைத் தூர்த்திய புலி இறங்குவிட்டது. இனி அந்தப் புலி உம்மைத் துண்புறுத்தாது” என்று சொல்லி ஓர் ஆசனத்தில் இருக்கச் செய்து நல்ல ஆடைகளை வருவித்து அணிக்குத்தொள்ளக் கூடியதார். பின்பு அவருடைய உள்ளாம் பூரிக்கும்படி உயர்ந்த உபசாரங்களைப்பலாம் கூடியதார்.

வறுமைப்புலியின் அச்சம் நீங்கிய புலவர் சிலகாலம் அங்கே பிருந்து புதிப்புதிய செய்யுட்களைப் பாடி ஜமீன்தாரை உவப்பித்தும் பலவகை உபசாரங்களைப் பெற்று உவக்கும் வந்தார். பின்னர்தான் தம் ஊரிலுள்ள உறவினர்கள் தம் ஸிலைபையறியாமல் வருந்துவார்களென் பறதக் கூறி ஜமீன்தாரிடம் விடைபெற்றுப் பல மாதங்களுக்கு வேண்டிய உணவுப்பொருள்களும் தக்க ஸம்மானங்களும் வழங்கப்பெற்றத் தமிழர் வகுக்கு கேள்வு கவலையின்றி வாழ்ந்து வருவாராயினார். அங்காலத்துஞ்சூர் பின்பும் அடிக்கடி ஜமீன்தாரிடம் சொல்லு அளவாளாவி இருந்து விட்டு வருதல் அவர்து வழக்கமாக இருந்தது.

இந்த நிகழ்ச்சியையறிந்தவர்கள் அந்தப் பிரபுவினது பெருந்த தன்மையை மிகப் பாராட்டினார்கள்.

இந்தச் சரிதத்தையும் பாடலையும் சொன்னவர் ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்குமுன் ஊற்றுமலை ஜமீன்தாராக விளங்கிய ஹிருதயாலய மருதப்பதேவருடைய ஆஸ்தான வித்வான் நால் வருள் ஓருவராகிய புளியங்குழுத் முத்துப் புலவர் என்பவர்.



Tamil Heritage Foundation
தமிழ் மரபு அறக்கட்டளை

Electronic preservation of Tamil heritage materials
e-Book series
an international NGO initiative to digitize old Tamil books
and palm leaf manuscripts
visit <http://www.tamilheritage.org>

தமிழ் ஒலைச்சுவடிகள், நால் பாதுகாப்பு.

பாதுகாப்பற்ற நிலையில், மறுபதிப்பு காணாத பழைய
நூல்கள், ஒலைச்சுவடிகள் போன்ற தமிழ் முதுசொம்களை
மின்பதிப்பாக்கி தமிழ் வளத்தை நிரந்தரமாக்கும் ஒரு
சர்வதேச தன்னார்வ முயற்சி.

மேலும் அறிய: <http://www.tamilheritage.org>



முதுசொம் முத்தினர்
தமிழ்ப்பாதுகாப்பின் அக்கறை